

பெரூளடக்கம்

	பக்கம் எண்
பயிற்சி 1	1
பயிற்சி 2	13
பயிற்சி 3	25
பயிற்சி 4	37
பயிற்சி 5	49
பயிற்சி 6	61
பயிற்சி 7	73
பயிற்சி 8	85
பயிற்சி 9	97
பயிற்சி 10	109
விடைகள்	121

பயிற்சி 1

தாள் 1

'அ' பிரிவு (மின்னஞ்சல்)

பின்வருவனவற்றுள் ஏதேனும் ஒன்றுக்கு மட்டும் 90 சொற்களுக்குக் குறையாமல் பதில் எழுதவும்.
(20 மதிப்பெண்கள்)

1. பின்வரும் உனது நண்பனின் மின்னஞ்சலைக் கவனமாகப் படித்து அதற்குப் பதில் எழுதவும்.

Message

File Edit View Insert Format Window Help

Send Accounts HTML

அனுப்புநர் : Ravi@gmail.com

பெறுநர் : Mathi@hotmail.com

தேதி : 25/08/2015

பொருள் : கைத்தொலைபேசி

அன்புள்ள மதி,

நான் நலமாக இருக்கிறேன். உன் நலமறிய ஆவலாக இருக்கிறேன். உன்னிடமிருந்து நீண்ட நாட்களாக மின்னஞ்சல் வரவில்லை.

என் தந்தையிடம் நீண்ட நாட்களாக ஒரு கைத்தொலைபேசி வாங்கி தருமாறு கேட்கிறேன். ஆனால், அவர் வாங்கி தர மறுக்கிறார். என்னிடம் கைத்தொலைபேசி இல்லாததால் அதனைப் பற்றி அவரிடம் விவரமாகச் சொல்ல இயலவில்லை.

நீ நீண்ட நாட்களாகக் கைத்தொலைபேசி பயன்படுத்தி வருகிறாய் என்பது எனக்குத் தெரியும். அதனால், கைத்தொலைபேசி நம் போன்ற மாணவர்களுக்கு எந்த வகைகளில் நன்மைகள் அளிக்கின்றது என்ற விவரங்களை அறிந்து கொள்ளவே இம்மின்னஞ்சலை உனக்கு அனுப்பியுள்ளேன். நன்மைகளைப் பற்றி எழுதுவதுடன் தீமைகள் இருந்தால் அவற்றையும் குறிப்பிட்டு எழுதவும்.

உன் மின்னஞ்சலைப் படித்தபின் என் தந்தையிடம் கைத்தொலைபேசியின் அவசியத்தைப் பற்றி கூறி அதனை வாங்கி தருமாறு வற்புறுத்தலாம் என்று எண்ணியுள்ளேன்.

உன் மின்னஞ்சலை விரைவில் எதிர்பார்க்கிறேன்.

நன்றி.
ரவி

பின்வரும் வாக்கியங்களைப் பொருத்தமான சொற்களைக் கொண்டு முடித்துக் காட்டுக. அவ்வாறு முடிக்கப்பெறும் வாக்கியங்கள் ஒவ்வொன்றும் அதற்கு முந்திய வாக்கியத்தின் கருத்தையே கொண்டிருக்க வேண்டும்.

Q6. கல்வியின் அருமையை உணர்ந்தவர்கள் கற்பதைத் தம் இறுதிக் காலம்வரை நிறுத்த மாட்டார்கள்.

தம் இறுதிக் காலம் வரை படிக்காதவர்கள் _____

Q7. ஒரு மனிதனின் பேச்சே அவன் நல்லவனா கெட்டவனா என அறிவித்து விடுகிறது.

ஒருவன் நல்லவனா கெட்டவனா என அறிந்துகொள்ள உதவுவது _____

Q8. மாறி வரும் உலகச் சூழலுக்கு ஏற்ப, சிங்கப்பூர் பொருளியலும் மாறிக் கொண்டே வருகிறது.

சிங்கப்பூர் பொருளியல் தொடர்ந்து மாறிக் கொண்டே இருப்பதற்கு _____

Q9. உடலையும் உள்ளத்தையும் உறுதியாக வைத்துக் கொள்வதற்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம் ஆகும்.

உடற்பயிற்சியில் ஈடுபடுவதால் _____

Q10. வாழ்க்கையை நேசிக்கின்றவர்கள் நேரத்தை வீணாக்கமாட்டார்கள் என்றார் பெஞ்சமின் பிராங்க்ளின்.

வாழ்க்கையை நேசிக்காதவர்கள் _____

பின்வரும் கருத்தறிதல் பகுதியைக் கருத்துன்றிப் படித்து, அதனடியிற் காணும் வினாக்களுக்கு விடை தருக.

பகுதி 1

உலகம் பிறந்ததிலிருந்து ஒருகணம் கூட நின்றதில்லை. மாறுதல்கண்டு கொண்டே வந்துள்ளது. மாறுகின்ற உலகில் காண்பவைகளும் காண்பவர்களின் கண்ணோட்டமும் மாறிக்கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு காலக்கட்டத்திற்குத் தகுந்தாற்போல் ஒரு தனிமனிதனின் திறமைகளும் அழகும் எடை போடப்பட்டு வந்துள்ளது. நாம் வாழும் காலத்திற்கேற்ப சிலவற்றை அழகென்றும் சிலவற்றை அழகற்றவை என்றும் வர்ணிக்கிறோம். அது பல சமயங்களில் நியாயமாகத் தோன்றுகிறது.



இன்றைய உலகம் வெறும் புறத்தோற்ற அழகை மட்டுமே கொண்டு ஒருவரை எடைபோடும் காலமாக இருக்கிறது. ஆனால் உண்மை அழகு எது என்பதை நம் முன்னோர்கள் பல வழிகளில் அழுத்தம் திருத்தமாக எழுதி வைத்துள்ளனர். “கல்விக்கு அழகு கசடற மொழிதல்” என்றும், “வணிகர்க்கு அழகு நாணயம்” என்றும், “அமைச்சருக்கு அழகு வருமுன் அறிவது” என்றும் அழகை ஒவ்வொருவரின் கடமையோடு தொடர்புபடுத்திக் கூறியுள்ளனர்.

“ஆள்பாதி ஆடைபாதி” என்பதைக்கூட இன்றைக்கு நாம் உடுத்தும் உடைகளோடு தொடர்புபடுத்தி அதையும் மிகைப்படுத்தி கூறுகின்றனர். ஆனால், உண்மையில் “ஆள்பாதி”, என்பது மனிதனிடம் உள்ள நல்ல பண்புகளையும் குணங்களையும் உணர்த்துவது, ஆடைபாதி என்பது அவனது புறத்தோற்றத்தையும் உணர்த்துவது என்ற பொருளை அறியாமலேயே பலர் இன்று புறத்தோற்றத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அத்தகைய முக்கியத்துவத்தை அகத்தோற்றத்திற்குத் தர மறுக்கின்றனர்.

பின்வரும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் நான்கு விடைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் மிகச் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து, அதன் எண்ணை மட்டும் எழுதுக.

Q16. நம் முன்னோர்கள் எதை அழகென்று கருதினர்?

- (1) புறத்தோற்றத்தையும் கண்ணோட்டத்தையும்
- (2) உண்மையான அழகையும் காலத்தையும்
- (3) கடமையையும் அறிவையும்
- (4) புறத்தோற்றத்தையும் அழகையும்

[]

பின்வரும் கட்டுரைப் பகுதியைக் கருத்தூன்றிப் படித்து, அதனடியிற் காணும் வினாக்களுக்கு உன் சொந்த நடையில் விடை தருக.



“இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள்” என்பது முதுமொழி. இன்றைய இளைஞர்கள் சிறந்த முறையில் வளர்ந்தால்தான் நாளை நற்குடிமக்களாக நாட்டுக்குச் சேவை செய்ய முடியும். ஆனால் சிங்கப்பூர் இளைஞர்கள் தம் ஓய்வு நேரத்தைப் பயனுள்ள வழிகளில் கழிப்பதில்லை எனக் குறை சொல்லப்படுகின்றது.

சிங்கப்பூர் பல இன மக்கள் வாழும் நாடு. இங்கு சீனர்கள், மலாய்க்காரர்கள், இந்தியர்கள், வெளிநாட்டவர்கள் வாழ்கின்றனர். இவர்களுள் சீனர்கள் எல்லாத் துறைகளிலும் முன்னேறி விட்டனர். மலாய்க்காரர்களும் வெளிநாட்டவர்களும் முன்னேறி வருகின்றனர். ஆனால் இந்தியர்களின் முன்னேற்றம் திருப்திகரமாக இல்லை. கல்வி மற்றும் பொருளாதாரத் துறைகளில் இந்தியர்கள் இன்னும் பின்தங்கியே இருக்கின்றனர்.

பெரும்பாலான இளைஞர்கள் தங்களின் ஓய்வு நேரத்தைப் பயனுள்ள வழிகளில் கழிப்பதில்லை. மாறாக வெட்டிப் பேச்சுப் பேசிப் பொழுதை வீணே கழிக்கின்றனர். பேரங்காடிகளைச் சுற்றி வருவது, தீய நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றுவது, தீய பழக்கங்களை மேற்கொள்வது, படிப்பில் அக்கறை காட்டாமல் இருப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இவற்றால் என்ன நன்மை? இச்செயல்களை விடுத்து ஓய்வு நேரத்தை நூல்கள் படிப்பதில் செலவிடலாம் அல்லது துணைப்பாட வகுப்புகளுக்குச் சென்று பாடம் படிக்கலாம் அல்லது சமூக நிலையங்களுக்குச் சென்று இலவசமாக ஏதேனும் சேவை செய்ய முனையலாம்.

நேரம் கிடைப்பதே அரிது எனப் பலரும் சொல்லுவதை நாம் கேட்கிறோம். இந்த நிலையில் வீண் பொழுது போக்குபவர்களும் இருக்கவே செய்கின்றனர். தன்னைப் பெற்றவர்களுக்கு மனமகிழ்ச்சியை அளிக்க வேண்டிய இளைஞர்கள் அவர்களுக்கு வீண் கவலையைக் கொடுக்கலாமா? பெற்றோர் தங்கள் கடமையைச் சரியாகச் செய்து முடித்துவிட்டதை எண்ணிப்பார்த்து அவர்களுக்கு மனமகிழ்ச்சி, மன நிம்மதி ஆகியவற்றை அளிக்க வேண்டியது பிள்ளைகளின் கடமையல்லவா? இக்கடமையை இன்றைய இளைஞர்களில் பெரும்பாலானோர் செய்வதில்லை. ஏன்? வீண் பொழுது போக்குவதற்கு இளைஞர்கள் தயாராக உள்ளனரே! பயனுள்ள வழிகளில் நேரத்தைச் செலவிடுவதற்கு எண்ணமோ, விருப்பமோ இன்றைய இளைஞர்களுக்கு உண்டாவதில்லை.

“மனம் இருந்தால் மார்க்கம் உண்டு” என்பது ஆன்றோர் வாக்கு. இளைஞர்கள் பயனுள்ள வழிகளில் நேரத்தைச் செலவிடுவது என்று நினைத்தால் எவ்வளவோ வழிகளில் அவர்கள்

2. பின்வரும் தகவலைப் படித்து அதற்கு மின்னஞ்சல்வழி பதில் எழுதவும்.

சென்ற வாரம் நீ கொண்டாடிய பிறந்தநாள் விழாவின்போது உன் பெற்றோர் நீ விரும்பிய பொருள் ஒன்றை வாங்கித் தந்துள்ளார்கள். அதனால், நீ பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளாய். அப்பரிசுப் பொருளினால் நீ அடைந்த மகிழ்ச்சியையும் அப்பொருளின் பயன்பாட்டைப் பற்றியும் உன் தோழிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பவும்.

மின்னஞ்சல் முகவரி

அனுப்புநர்: raghu@yahoo.com

பெறுநர்: priya@hotmail.com

‘ஆ’ பிரிவு (கட்டுரை)

பின்வரும் தலைப்புகளுள் ஏதேனும் ஒன்றுக்கு மட்டும் 180 சொற்களுக்குக் குறையாமல் ஒரு கட்டுரை எழுதவும். (40 மதிப்பெண்கள்)

3. நீ நேரில் அல்லது தொலைக்காட்சியில் கண்டுகளித்த சிங்கப்பூர் தேசிய நாள் விழாவைப் பற்றி விளக்கி எழுதுக.
4. உன் தோழன் அல்லது தோழி உனக்குச் செய்த ஓர் உதவியைப் பற்றியும் அதனால் நீ அடைந்த நன்மையைப் பற்றியும் விளக்கி எழுது.
5. நீ உன் குடும்பத்தோடு சேர்ந்து சென்ற ஓர் இடத்தைப் பற்றி விளக்கி எழுது.